

## SUPPLEMENT

TO

# The Ceylon Government Gazette,

## PART III.

**FRIDAY, DECEMBER 12, 1902.**

**NOTICE UNDER THE WASTE LANDS ORDINANCES, 1897, 1899, AND 1900.**

**T**AKE notice, that unless within three months from the 28th day of November, 1902, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900," at his office at Galle and make claim to the said lands or any of them or to some interest therein:

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER,  
Special Officer

*Description of Lands referred to.*

The following lots, situated in the village of Kotapola in the Morawak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracing :—

### Preliminary plan 45.

Lot.	Name of Land.	Extent.		
		A.	B.	P.
71	Bogahadeniyehena, &c. . .	33	1	5
72	Kalugedigahahenamukalana	6	2	37
		40	0	2

on sheet O<sup>10</sup><sub>50-58</sub> and bounded as follows: on the north by Pillativudola; on the east by Hebbedola-atura belonging to Crown, Ehelagahalandeyaya belonging to Crown, Kapuhenemukalana belonging to Crown; on the south by the Kalugedigahahenadola, Kalugedigahahenawatta claimed by Bamunuachchige Andris and others, the Dorapilikkekunilangadola, the Kalugedigahahenadola; on the west by the stream, Watadeniyekumbura claimed by Ratnayakaliyange Don Davit and others, Pawarapolaheha claimed by ditto.

ଓ. পি. পেসু.

විශේෂ මක්කීයටරයා නුත්තා හෝ මේස්යා.

ବୁଦ୍ଧିମତ୍ତ୍ଵ କ୍ୟାରକ୍ତରେ.

දැකුණු පලාතට අයිති ම්‍යර දිස්ත්‍රික්කෙන් මේ, රවක්කේස්රල් කොටස පෙනු ලබම් සිංහල නිශ්චල මූලිකා ප්‍රසාදයෙහි සිනියමේ පෙනීයන මෙහි පහත දෙක්වන තිබුණුවේ එහෙම :—

$O_{50-58}^{10}$  සිංහල පත්‍රකල අංශුව :—

ଓଡ଼ିଆ ୪୫

விதிகளிடைய.		ஒவியே நம்.		கிடைக்கிறது.
71	...	தவிர்க்கட்டிலையேபேசு சுக கல்வி		அ. ரி. ப.
72	...	பேசு ...	...	33 1 5
		கற்றுக்கொடியக்கண்ணெல்லூக்கள்	...	6 2 37
				—————
			40 0 2	

මිට මැයිම්-උහුරට පිළ්ලුත්තිවිදේලද; නෑගෙනුරට රුසන්තක හැබියිදෙල්ඇජරද, රජ සයනික ඇසුලතෙහිලදියායද, රුසන්තක කුපුහේන්මූකලානද; දකුණුව කළුගෙවිගහසුනෝ දෙලද, බමුණුඡාවිවීනෝ අන්දිස් සහ තවත් අවවල් පිසින් අයිතිවාසිකම් කියන කළුගෙවිගහසුනෝ වන්තද, දෙරජිලිකුවාබලයදෙලද, කළුගෙවිගහසුනෝ දෙලද; වස්නැවරට දෙලද, රස්නායක ලියනයෙන් දෙන් දුටිව් සහ තවත් අවවල් විසින් අයිතිවාසිකම් කියන වටදෙනීයේ කුමුරද, එම අය වල් එසින් අයිතිවාසිකම් කියන පාවරපෙ, ඉන්නේතද.

இவ்வநிலீத்தவின் தேதியாக 1902 ம் ஆண்டு கார்த்திகைம் 28 ந் தேதியிலிருந்து மூன்று மாசத்திற்குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளை அவ்வது அத்காணிகள் வெற்றறையும் குறித்து உரித்துப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 28 ம் பிரிவின்படி பாளான காணிகளின் சட்டங்களின் 1897, 1899, 1900 ம் வருஷங்களில் ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் முன்பாக காவில் அவரது கந்தோரில் தெரிப்பட்டு மேற்படி தெரிப்படி காணிகளை அல்லது அவற்றில் யாதும் உரிமை அவ்வது உடன்தெருங்காணியாதிருந்தால், மேற்கொல்லிய குறித்த உத்தியோகஸ்தர் தமிழில் சொல்லப்பட்ட கட்டளைச்சட்டங்களில் தனக்குக் கொடுத்திருக்கும் தத்துவங்களைக்கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அவ்வது அவைகளின் உரித்தைப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிட்டில்லூழிக்குரிய ஆதனமென்று வெளியாக்கப்படுத்துவார்.


ஜே. ஜி. பெரேஸ்,  
குறிப்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

தென் மாகாணத்தின் மாத்தைற் டிஸ்டிரிக்கில் மொறவக்கோரனையைச் சேர்ந்த கொட்டப்பொலை என்றும் கிராம த்திலுள்ள இதன் கீழ் சொல்லப்படும் காணித்துண்டுகள், அதோவது இத்தோண்டுக் குறிக்கப்பட்டு உறுதிப்படுத்திய டாப்பில் விவரிக்கப்பட்டிருக்கின்றன :—

0 <sup>10</sup> 50—58 ம் அளவுக்கடதாசியில்,	பிரதமபடத்து இலக்கம் 45.	விதாவம்.
அண்டு.	காணியின்து பெயர்.	அ. ர. ப.
71 ...	போகாதனியேகேன இனதும் சிலதுகளும் ...	... 33 1 5
72 ...	கலுகட்டகாகேனேமுகளான ...	... 6 2 37
		40 0 2

எல்லை, வடக்கு-பில்லத்திலிருந்தால் ; கிழக்கு-அரசாட்சிக்குள்ள ஹெட்பேரதாலே அத்துர, அரசாட்சிக்குள்ள எல்லா காளந்தேயாய், அரசாட்சிக்குள்ள கப்புக்கேளேமுகளான ; தெற்கு-கலுகட்டகாகேனதோல், பழுஞ்சூச்சிகே அந்திரிக்கம் சிலபேர்களும் உயித்துபேசும் கலுகட்டகாகேனேவத்த, தொழிலிகெக்குள்ளங்காடதோல், கலுகட்டகாகேனதோல் ; மேற்கு-ஒடை, நத்தனுயக்களியனகே தொன் தாவித்தும் சிலபேர்களும் உரத்துபேசும் வட்டப்பேரதனியேரும்புர, மேற்கொல்லியவர்கள் உரித்துபேசும் பாவரபொலகேன.



Scale-of 8 Chains to an Inch.

Situation : Kotapola village in Palle pattu of Morawak korale.

Preliminary plan 45.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
71 ...	Bogahadeniyehena, &c.	... 33 1 5
72 ...	Kalagedahahenamukalana	... 6 2 37
		40 0 2

Surveyor-General's Office,  
Colombo, September 11, 1902.

Sheet O 50—58

P. D. WARREN,  
Assistant Surveyor-General.